

Tamil Nadu Cultural Society of Canada

தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் - கனடா

Winter Festival - 2023



FOR ALL YOUR REAL ESTATE NEEDS

Buying | Selling | Leasing | Pre-Construction

- RESIDENTIAL HOME
- CONDO
- COMMERCIAL
- INVESTMENT
- CUSTOM HOMES



SELLER

- ✓ Market Analysis Consultation
- ✓ Home Evaluation
- ✓ Professional Photography /Virtual Tour
- ✓ Social Media Marketing
- ✓ Strong Price Negotiation
- ✓ Sell Your Home For Top Dollars.
- ✓ Proving Expert Seller Representation
- ✓ Call Today To Have A Unique Selling Package

BUYER

Residential Home / Condo, Upgrading To A Bigger House, Downsize The House, Investment Property, Rental Property, Pre-construction Condo & New Sub-division, Home, Buying A Business, Plaza, Industrial, Office Building, Farm Land & Vacant Land.

*A Tradition of
Excellence, Trust & Service*

BALU SHANMUGA

BROKER OF RECORD

Dir: **647.781.3488**

Email: sunbalu24@yahoo.com

Web: www.sunbalu.com




HOMELIFE GALAXY BALU'S

REALTY LTD, BROKERAGE

Independently Owned and Operated*

Bus: 416.840.5123 Fax: 416.284.5727



தமிழ்நாடு கலாச்சார சங்கம் கனடா TNCSC'S MEGA WINTER FESTIVAL

DEC 9TH 2023
SATURDAY - 4.30PM



SHARMILA

Live Music Concert By



PRABHA



SABESH



SHYAM



ARVIN



MAGESHA



NILSHIKA



Woodbine Banquet Hall, 30 Vice Regent Blvd, Etobicoke M9W 7A4

Event Attractions

Welcome Drinks
Veg & Non-Veg Appetizers
Veg & Non-Veg Buffet
Dance Performances
Fun Activities

Dance Floor to Shake Your Legs
Network with Community
Mega Spot Prizes
Gifts for Kids & Much More
Surprises



+1 4162734437/ 6478678615 www.tncsc.com/events
/ 6478565476

தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி PRESIDENT'S DEEPAVALI CELEBRATION MESSAGE

தீபாவளியின் மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாட நாங்கள் கூடும் போது, உங்கள் ஒவ்வொருவருக்கும் அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் என் இதயம் அளவற்ற மகிழ்ச்சியை நிரப்புகிறது. தீபாவளியின் பிரகாச ஒளி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவரட்டும்.

ஒரு நன்றி:

எங்கள் பயணம் முழுவதும் வலிமையின் தூண்களாக இருந்த எங்கள் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தாராளமான ஸ்பான்சர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு எங்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது.

25 ஆண்டுகளுக்கும் மேலான ஒற்றுமை மற்றும் கொண்டாட்டம்:

நமது சமூகத்தின் கூட்டு முயற்சி இல்லாமல் இந்த மைல்கல் சாத்தியமில்லை. 25 ஆண்டுகளாக, தமிழ்நாடு சங்கம் ஒற்றுமைக்காகவும், நமது கலாச்சார பாரம்பரியத்திற்காகவும் சேவை செய்து வருகிறது. ஒன்றாக, நாங்கள் பாரம்பரியங்கள், நட்புகள் மற்றும் எங்கள் சக இந்திய தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வீட்டை விட்டு வெளியே ஒரு இடத்தை உருவாக்குகிறோம்.

தமிழ்ப்பள்ளிக்கான மைல்கல்:

நமது இளைய தலைமுறையினருக்கு தமிழ் மற்றும் கலாச்சாரத்தை கற்பித்து 10 ஆண்டுகளை நிறைவு செய்து, குறிப்பிடத்தக்க மைல்கல்லை நமது தமிழ்ப்பள்ளி கடந்துள்ளது. இந்த ஆண்டு, 350 மாணவர்கள் தமிழ் பயின்று, நமது மொழி மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்த முயற்சியை மேலும் செழுமைப்படுத்த, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களை எங்கள் சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எங்களுடன் கைகோர்க்க அழைக்கிறோம்.

தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி PRESIDENT'S DEEPAVALI CELEBRATION MESSAGE

உடல் மற்றும் மன நலனைத் தழுவுங்கள்:

எங்கள் சங்கத்தின், எங்கள் உறுப்பினர்களின் முழுமையான நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு உள்ளது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்க இலவச யோகா வகுப்புகள், பூப்பந்து மைதானம் மற்றும் கைப்பந்து மைதானம் ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். நாம் பணம் சம்பாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறோம். ஒரு இடைநிறுத்தம் செய்து, யோகா பயிற்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் இறுதியில், ஆரோக்கியமான வாழ்க்கையே செல்வத்தின் உண்மையான அளவுகோலாகும். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்று நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் ஒரே வீடு:

நம் அனைவருக்கும் தனித்தனி வீடுகள் இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பொதுவான வீடு கட்ட ஒன்றிணைவோம்.

நமது பயணத்தின் அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்கும்போது, வலிமையான, துடிப்பான எதிர்காலத்தை உருவாக்க இந்தியத் தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு, கைகோர்த்துச் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் உற்சாகம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு ஆகியவையே எங்களின் தொடர் வெற்றிக்கான திறவுகோல்.

வரவிருக்கும் ஆண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் செழிப்பு, அன்பு மற்றும் எல்லையற்ற வாய்ப்புகளால் நிரப்பப்படட்டும். உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் நிறைந்த எதிர்காலம்!

அன்பும், நன்றியும்,

**நாச்சியப்பன் ராமசாமி
தலைவர்
தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் கனடா**





தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் - கனடா Tamilnadu Cultural Society of Canada

முத்தமிழ்ப் பாடசாலை
Muthamizh Paadasalai



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



**Tamil Classes are taught by Experienced
Teachers from Tamilnadu
Mode : Online**

- ❖ TNCSC is excited to announce that, the **Registration** for Muthamizh Paadasalai is now **Open**.
- ❖ Muthamizh Paadasalai is offering Tamil language classes since 2013 from the Age 4 and trained many students successfully.
- ❖ By providing exposure to our Tamil language our kids will get to have continuous touch with our language in Speak, Write & Read; also our kids are helping to grow the language and culture for the next generations.
- ❖ The classes are conducted by dedicated higher graduated and experienced teachers from Tamilnadu Origin. Our teachers are not only teaching the letters & words, they are teaching the aesthetics and culture of Tamil history.
- ❖ Muthamizh Paadasalai has designed its own text books in different levels to our kids by referring different materials & references from our Tamil Nadu education syllabus.

Contact : 416-273-4437
Time : 4:30 PM to 6:00 PM on every Saturday
Email : muthamizhpaadasalai@gmail.com
Website : www.tncsc.com



தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் – கனடா
நிர்வாக இயக்குனர்கள்

TAMILNADU CULTURAL SOCIETY OF CANADA
Board of Directors



Nachiappan Ramasamy
President



Rachel Daniel
Vice President



Venkatesh Govindasubramanian
Secretary



Mari Mutharasan
Treasurer



Bhaskar Srinivasan
Board of Director



Brindha Rajamanickam
Board of Director



Sekar Karuppan
Board of Director



Gordon Martin
Board of Director



Manikandaswamy Surendran
Board of Director



Cedric Sebastian
Board of Director

Please Visit www.tncsc.com for our Profiles

Call today for a
FREE Placement Test

For
TNCSC
Member Only *

bestbrains
LEARNING CENTERS

MATH

ABACUS

ENGLISH

CODING

- ✓ Fully Designed Curriculum
- ✓ Certified teachers
- ✓ Low student-to-teacher ratio
- ✓ Non-repetitive approach

Any 2 subjects only

\$ **149***

for first month



Also Offering Chess Classes Please Contact Us For More Information

Brampton West

9525 Mississauga Rd Unit 5,
Brampton, ON L6X 0Z8
bramptonwest@bestbrains.com

James potter

72 Chesterwood Cres Unit 2,
Brampton, ON L6Y 0Z3
jamespotter@bestbrains.com

Brampton Kennedy

220 Wexford Rd Unit#6,
Brampton, ON L6Z 4N7
bramptonkenedy@bestbrains.com

647-997-0239

* Promotion is valid exclusively at participating locations. A one-time registration fee of \$75 applies. Regular prices will be in effect for enrolled subjects in the subsequent months.

Message from the Prime Minister



PRIME MINISTER • PREMIER MINISTRE

December 9, 2023

Dear Friends:

I am pleased to extend my warmest greetings to my fellow Canadians celebrating Deepavali.

Also known as the Festival of Lights, Deepavali brings together family and friends to celebrate the victory of good over evil, knowledge over ignorance, and light over darkness. This holiday, which embodies our shared values of respect, inclusion and pluralism, also offers a wonderful opportunity to honour the many communities that observe Deepavali and their important contributions to our country.

Events such as this are a wonderful reminder that Canada is truly a multicultural nation, made stronger and more resilient by our diversity.

On behalf of the Government of Canada, I offer my best wishes for a happy Deepavali.


Sincerely,

The Rt. Hon. Justin P. J. Trudeau, P.C., M.P.
Prime Minister of Canada



Be Blessed by the Divine

Vazhga Valamudan



SKY YOGA CANADA

Commences



MEDITATION CENTRE in Mississauga

Mississauga Valley Community
Centre



1275, Mississauga Valley Blvd,
Mississauga, L5A 3R8
Program Room 3 (Near Library)

Every Sunday between 3.00 pm & 5.00 pm

From, 5th June 2022

Phone No: +1-416-799-7592 /

+1-438-866-8455



Message from the Consulate General of India

सिद्धार्थ नाथ
भारत का प्रधान कौंसल
Siddhartha Nath
Consul General of India



Consulate General of India
365 Bloor Street East, 7th Floor
Toronto, Ontario M4W 3L4
Tel: +1 (416) 960-0760
Fax: +1 (416) 960-9812
E-mail: cg.toronto@mea.gov.in



Message

I am happy to know that the Tamil Nadu Cultural Society of Canada (TNCSC) is celebrating the Deepavali 2023 event on the 9th December, 2023 at Woodbine Banquet Hall, Etobicoke.

I am glad to learn that TNCSC is doing commendable work in promoting Indian art and culture in Canada. Festivals like Deepavali helps the community come together to celebrate their traditions and culture, and remain connected to their roots.

I wish all the members of TNCSC a very Happy Deepavali and a successful event. I would also like to congratulate members of the TNCSC for their significant contribution to the society and wish them success in their future endeavours.


(Siddhartha Nath)

Winter Festival – 2022



Winter Festival – 2022



ALL YOUR PHYSIO & REHAB NEEDS



The Services:

- Physiotherapy
- Pelvic Floor Physiotherapy (Adult/Pediatric)
- Vestibular Rehabilitation
- Chiropractic / Massage Therapy
- Naturopathy / Acupuncture
- Mental Health Therapy
- WSIB
- Sports Injuries
- Motor Vehicle Accident
- Compression Stockings
- Custom Made Orthotics
- Braces



T: 905.264.8585 Ext 3 F: 905.605.1955

E: info@vcarephysiorehab.ca
W: www.vcarephysiorehab.ca

25 Woodstream Blvd., Unit 6
Woodbridge, ON L4L 7Y8



T: 416.299.9929 F: 416.352.7649

E: info@therevivehealth.ca
W: www.therevivehealth.ca

2761 Markham Rd, Unit C19
Scarborough, ON M1X 0A4



T: 905.492.1520 F: 905.492.1522

E: info@baylyphysiorehab.ca
W: www.baylyphysiorehab.ca

1410 Bayly Street, Unit 5A
Pickering, ON L1W 3R3



T: 905.553.8199 F: 905.553.1299

E: info@cityviewphysiorehab.ca
W: www.cityviewphysiorehab.ca

551 Cityview Blvd, Unit # 15 & 16
Woodbridge, ON L4H 0Z4

**ALL INSURANCE PLANS
ACCEPTED. DIRECT BILLING.**

LET TOP PROFESSIONAL TAKE CARE OF ALL YOUR MORTGAGE NEEDS..

STOP PAYING HIGH INTEREST RATE FOR YOUR MORTGAGE



- 1st & 2nd Mortgages
- Home purchase
- Refinance
- Rush closing
- Investment & More



- Get **YOUR KEY** with **CONFIDENCE**
- Get **YOUR APPROVAL** in **24 Hrs.**

We Have Surplus Private Funds & Investors To Fund Any Kind Of Deal

Mayuri Theivenderan

MORTGAGE AGENT

LIC# M22003653



Brokerage License # 10530



647.938.8626

tmayu01@hotmail.com

2761 Markham Rd., Unit 3A,
Scarborough, ON M1X 0A4



AWARD WINNING REALTOR



BUYING OR SELLING?

LET ME HELP YOU!

- ★ Buy with me and get a **free home inspection***
- ★ List your property with me at a **1% commission rate***
- ★ Buy an investment property with me and received **one year free property management***
- ★ List with me and receive up to **\$20,000 Interest-Free Home improvement Loan***
- ★ Refer Family and Friends for **Rewarding Returns***
- ★ Services include - Mortgage/Home Staging/Drone Videography



CALL NOW

647-878-6561



Mahesh Mani

YOUR LOCAL REALTOR

BUY • SELL • INVEST • PRE-CONSTRUCTION



www.msmrealtor.ca



1286 Kennedy Rd # 3,
Scarborough, ON M1P 2L5

*Conditions Apply


Sugar Square Bakehouse



Home baked Macarons / Floral Cupcakes / Custom Cakes



- ✓ Freshly Baked
- ✓ Eggless/Vegan options
- ✓ Custom colors
- ✓ Variety of flavors
- ✓ Delivery available in GTA
- ✓ Order via DM/Email/Text message



sugarsquarebakehouse@gmail.com

647-966-6561



முத்தமிழ்ப் பாடசாலை - கனடா

10 வருடங்களுக்கு மேல் அனுபவம்

20க்கு மேற்பட்ட தமிழ் வகுப்புகள்

30க்கு மேற்பட்ட தமிழ்நாட்டு

ஆசிரியர்களை கொண்டு

யயிற்சி

வகுப்புகள் தமிழ் நாட்டு

பாடத்திட்டத்தில் நடைபெறும்

**ADMISSION
OPEN**

Contact:

+1 4162734437

**உடல் வளம், மனவளம் பெற
தமிழ்நாடு கலாச்சார சங்கம் கனடா
மற்றும் SKY யோகா**

இணைந்து நடத்தும் யோகா இலவச வகுப்புகள்

வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 6 - 7.30மணி

**St. Timothy Catholic School,
25 Rochelle Crescent, North York, ON
M2J 1Y3**

Contact: +1 6478678615 / 4168181974



**TNCSC
வகுப்புகள்**



**Indoor badminton
Court/basketball
Available for Free 2
session.**



Every Saturday 5 to 8pm

**Location: St. Timothy Catholic School,
25 Rochelle Crescent, North York, ON M2J 1Y3**

Contact: +1 6478678615



Denikings Insurance & Investment Broker

Cell: 416-846-5837 • Fax: 416-244-2714

Email: info@denikingsinsurance.com • Website: www.denikingsinsurance.com

Serving Community since 2003

Lets make our Community safe, secure and stronger

(Mortgage LIC# M11001677)

Financial Planning for Family	Solutions for Business Owners and Self-Employed
<ol style="list-style-type: none"> 1. Insurance Planning - Life, Critical Illness, Disability, Long-Term Care, Health & Dental, No-Medical 2. Retirement Planning - RRSP, TFSA, Annuity, RRIF, LIRA 3. Education Planning - RESP 4. Estate Planning 5. Travel Insurance 6. Loans & Mortgages for Resident and Business 	<ol style="list-style-type: none"> 1. Employee Group Benefits Plan 2. Key Person Insurance 3. Buy-Sell Funding for Partnership 4. Business Succession Planning 5. Income Protection and Retirement Planning 6. Business Loan and Overhead Expense Protection

CALL TODAY FOR FREE ADVICE@ 416-846-5837

For the best rate of Super Visa, Visitor Visa, New Immigrants, International Student Travel Insurance

New Agents/Brokers are welcome

We deal with all major insurance companies, banks and financial institutions of Canada

GTA VIDEO ENTERTAINMENT
Video & Photography

We provide 4K, Full HD DVD & Blu-Ray Video and modern album affordable price.

PHOTO & VIDEO
LIVE TELECAST
BLU-RAY

4K Full HD 1920x1080 DOLBY DIGITAL 3D

Contact Us
KENGATHARAN
416-400-1760 | 647-802-2908

GTA VIDEO

GTA கந்திரி

Nikon D810



When you visit our office,
your smile is our top priority

BOVAIRD SMILES DENTAL



DR.M.ABDUL HAKEEM
BDS MDS M (Ortho)RcS

**FREE CONSULTATION
FOR BRACES & INVISALIGN**

*Call us today to book
your appointment!*

Unit #105, 2250 Bovaird Drive E,
Brampton, Ontario, L6R 0W3
Tel: 905-792-9922



**NISHANTHAN
LAW**

நீசாந்தன் சட்ட அலுவலகம்

REAL ESTATE

Purchasing A Residential Property
Selling A Residential Property
Refinancing your Mortgage
New Home Builder Review
HST New Home Rebate Claim
Private Mortgages
Condo Status Certificate Review

WILLS AND ESTATE

Estate Planning
Power of Attorney for Personal Care
Power of Attorney for Property
Last Will
Trust Agreement

NOTARY SERVICES

Statutory Declarations & Affidavits
Commissioning & Notarization



UMANANTHINI NISHANTHAN

Memberships and Licences:

Law Society of Ontario Toronto Lawyers Association
Ontario Bar Association Bar Association of Sri Lanka

NISHANTHAN LAW OFFICE

- 39 Devonshire Ave,
Markham,
ON L3S 3P2
- NISHANTHANLAW.COM

CONTACT US

- 416-289-9229
- 1-800-878-1348
- office@nishanthanlaw.onmicrosoft.com
- nishanthanlaw@bellnet.ca

SOCIAL MEDIA

- NishanthanLaw
- NishanthanLaw
- NishanthanLaw
- NishanthanLaw

Vasantha Vizha 2023



Vasantha Vizha 2023



சொல்வளம்



கிளப்ஹவுஸ் என்பதற்குச் 'சொல்லகம்' என்ற புதுச்சொல்லை ஆக்கியளித்த பின்னர் பலப்பல எதிர்வினைகளைக் காண்கிறேன். அவ்விழையில் நிகழும் எல்லா வினாக்களுக்கும் விடையளிப்பதில் நான் எப்போதும் பொறுப்புணர்ந்து செயல்பட்டிருக்கிறேன். அதனை மேற்கோள் காட்டி நடக்கும் பிற உரையாடல்களைத் தொடர்ந்து செல்வது இயலாத ஒன்றாக இருப்பதால் இங்கே என் முழுமையான கருத்துகளைப் பதிக்கிறேன்.

1. தமிழில் ஒரு சொல் என்பது அதனளவில் பொருள் உணர்த்தியே ஆகவேண்டும். பொருளுணர்த்தாத ஒன்று வெறும் ஒலிக்குறிப்பாக மட்டுமே இருக்கும். பொருள் உணர்த்தினால் மட்டுமே அது சொல்லாகும். ஆ என்ற ஒற்றை எழுத்தே கூட ஒரு சொல்லாகிவிடும். பொருளால் அது பசுவைக் குறிக்கிறது. 'பிம்பிளிக்கி பிளாப்பி' என்பதை எவ்வளவுதான் நீட்டி முழக்கினாலும், தமிழ் எழுத்துகளைக்கொண்டு எழுதினாலும் அது சொல்லாகாது. ஏனென்றால் அது எந்தப் பொருளையும் குறிப்பதில்லை. தமிழில் எழுதப்படும் பிறமொழிச் சொற்கள் எதுவாயினும் அது இம்மொழிக்குள் வழங்கும் ஒரு பொருளற்ற ஒலிக்குறிப்புத்தான்.

2. பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொண்டு அப்படியே வழங்குவதில் என்ன தவறு, அவ்வாறு ஏற்றுக்கொண்டுதான் பிறமொழிகளில் இவையிவை வளர்ந்திருக்கின்றன (ஆங்கிலத்தைப் பாருங்களேன், என்னே வளர்ச்சி) என்பது ஒரு தரப்பு. பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக்கொண்டு வளர்ந்த மொழிகளுக்குத்தான் இந்நிலைப்பாடு பொருந்தும். ஆங்கிலத்திற்கும் மலையாளத்திற்கும் இது பொருந்தலாம். ஏனென்றால் அம்மொழிகளின் தோற்றமே பிறமொழிக் கலப்பால் ஆனதுதான். தமிழைப் போன்ற, சீனத்தைப்போன்ற தனித்தியங்கவல்ல தொன்மொழிகட்கு இது பொருந்தாது. இதன் வளத்தால் ஆயிரம் சொற்களை உருவாக்கலாம். பல்லாயிரம் சொற்றொடர்களைப் புதியனவாய் ஆக்கலாம்.

3. நாம் ஏன் ஒரு சொல்லைப் பிறமொழியிலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும் ? நமக்குத் தீரவே தீராத தாழ்வனர்ச்சி. ஆங்கிலத்தில் ஒன்றைக் கண்டுவிட்டால் அடங்கி ஒடுங்கிப் போகின்ற போக்கு. "அட்டா.. என்ன அருமையாக இருக்கிறது" என்ற அடிமைத்தனம். அதற்கு எதிராக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத மொழிமடைமை. நாம் அறிவுடையாராக மதித்தோரே கூட இத்தகு போக்கிற்கு முதல் இலக்காக மல்லாந்து கிடப்பதைப் பார்க்கலாம். ஜன்ஸ்டீனியம் என்கின்ற தனிமத்திற்குத் தொல்காப்பியம் என்று பெயர் வைக்க முடியுமா என்று ஒருவர் கேட்டார்.

ஜன்ஸ்டீன் என்கின்ற அறிஞர் பெயரைத்தான் அவர்கள் அந்தத் தனிமத்திற்கே பெயராக வைத்திருக்கிறார்கள். இந்தப் பெயரிட்ட செயலில் ஜன்ஸ்டீனியமும், தொல்காப்பியமும் ஒன்றுதான். ஆனால் அதனைப் புகழ்கின்றார்கள். இதனை இகழ்கின்றார்கள். இப்படி இருக்கின்றன - இந்தப் பிறமொழிப் போற்றலும் தமிழ்மொழித் தூற்றலும்.

4. வணிகப் பெயரைத் தமிழாக்கக்கூடாது என்பது இன்னொன்று. யாரிடம் வணிகம் என்று நான் கேட்கிறேன். தமிழ்மொழி மக்களிடம் நடத்துகின்ற வணிகம். தமிழ்மொழி மக்களிடம் நடத்தும் வணிகத்திற்குத் தமிழ்ப்பெயரோடு வாருங்களேன் என்று சொல்லமாட்டீர்களா ? அப்படிச் சொல்லும் மறம் இல்லாவிட்டால் தமிழ் மக்களிடம் பெறும் பணத்திற்கான செலுத்துகைச் சீட்டில் இந்தியில் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கலாமா, தமிழில் இருக்கக்கூடாதா என்று வங்கிகளைப் பார்த்து எப்படிச் கேட்பீர்கள் ? நம் நாட்டுடையாக்கப்பட்ட வங்கியைவிடவா பெரிய வணிகக்காரன் வந்துவிட்டான் ? எட்டுக் கோடியினராகிய நம்மிடம் நடத்தும் வணிகத்திற்கு அவன் ஆங்கிலப் பெயரோடு வருகிறான். அவ்வளவுக்குத்தான் உங்களை மதிக்கிறான் என்று பொருள். இங்கே வருவன அனைத்திற்கும் இப்படித்தான் மாற்றீடு நடக்கும் என்று தெரிந்தால்தானே அவன் நம் மொழிப் பெயரோடு வருவான் ? இவர்கள் காப்பியையே காப்பி என்று எழுதுவதில் மடங்கிக் கிடக்கின்றவர்கள் என்பது அவர்கட்குத் தெரியாதா என்ன ? குளம்பி, கொட்டைவடிநீர் என்றால் அதன் பொருளுணராமல் தமக்குள்ளாகக் கிக்கிபிக்கி என்று எள்ளிக்கொண்டிருப்பார்கள் என்பது அவர்கட்குத் தெரியாதா என்ன ? யாரேனும் புதுப்பெயர் ஆக்க முயன்றால் இடையே புகுந்து குறுக்குழுவ ஓட்டுவதற்குப் பலர் இருக்கிறார்கள் என்பதும் அவர்கட்குத் தெரியாதா என்ன ? காப்பி என்றால் குதிரைக்குளம்பு என்பதுதான் பொருள். குளம்புபோல் இருக்கும் கொட்டை என்பதால் குளம்பிதான் அது. அந்தக் கொட்டையை வறுத்து உடைத்துத் தூளாக்கிக் காய்ச்சி வடிக்கும் நீரைக் 'கொட்டை வடிநீர்' என்பதில் ஏதும் பொருட்டிழை உண்டா ? அதற்கு நமட்டுச் சிரிப்பு சிரித்தால் அது மனக்கோளாறா, மொழிக்கோளாறா ?

5. பிராண்ட் நேம் போன்றவற்றைத் தமிழாக்கக்கூடாது. பிராண்ட் என்பதற்கு நான் 'விற்பேர்' என்ற சொல்லைப் பரிந்துரைத்துள்ளேன். எது விற்பேர் ? விற்பேர் என்பது என்ன ? அதுவே உங்களை ஒரு சொல்லுக்குள் முடக்கிப்போடும் உத்திதானே ? இந்த விற்பேர் பரப்பலின் பின்னே ஒளிந்துள்ளது கலப்படமில்லாத வணிகம்தானே ? அதனை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் ? அந்த நிறுவனரே இந்நேரம் உல்லாசக் கப்பலில் உலகு சுற்றிக்கொண்டிருப்பார். உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை ? சாம்சங் என்கின்ற கொரியச் சொல்லுக்கு 'முன்று நட்சத்திரங்கள்' என்பது பொருளாம். நாம் 'மும்மீன்' என்று ஏன் சொல்லக்கூடாது ? மும்மீன் என்கின்ற அழகிய உருவகத்தால்தானே அவர்கள் அப்பெயரை இட்டார்கள் ? அந்தப் பொருளுணர்ச்சியை நாம் அடையவே கூடாதா ? அதன் பொருள் நமக்குத் தெரியவேகூடாதா ? எப்படித் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள் ? அந்தச் சொல் இங்கே அதன் பொருளோடு வரவேண்டுமா கூடாதா ? மும்மீன் அல்லது முக்கயல் கைப்பேசி வைத்திருக்கிறேன் என்று சொன்னால் சாம்சங் பங்கு விலை படுத்துவிடுமா ?

6. எல்லாவற்றையும்விடவும் பெரிய விற்பைர் - 'பிராண்டு' தமிழ் என்பதனை அறிவீர்களா ? மேலை நாட்டில் ஒரு காணொளி வாய்க்காலுக்குப் பத்தாயிரம் தொடர்பெறுகையர் (Subscriber) என்பது குதிரைக்கொம்பு. இங்கே பத்து இலட்சம் எண்ணிக்கையை அடைந்த பல நூற்றுக்கணக்கான வெற்றுக் காணொளித் தடங்கள் இருக்கின்றன தெரியுமா ? நாம்தான் பெரிய பிராண்டு. தமிழ்மொழியும் தமிழ்மக்களும்தான் உலகின் மிகப்பெரிய விற்பனைச் சந்தை. தென்கொரியாவின் நிலப்பரப்பும் மக்கள் தொகையும் தமிழ்நாட்டைவிடவும் குறைவு தெரியுமா ? ஐரோப்பாவின் எந்த நாடும் மொழியும் மொழிநாட்டிற்கோ தமிழுக்கோ அருகில் வர முடியுமா ? எதனைக் காப்பாற்ற எதனைப் பலி கொடுப்பீர்கள் ? சிறுநாட்டின் வணிகச் சொல்லைக் காப்பாற்ற உங்கள் தமிழ்மொழியைப் பலி கொடுப்பீர்களா ? நீங்கள் தமிழரோ தெலுங்கரோ கன்னடரோ மலையாளியோ - இந்த நொடி இந்தக் காற்று இந்த இந்த வாழ்க்கை - தமிழ் மொழியால் ஆனதில்லையா ? அதனை எப்படி விட்டுக்கொடுக்கிறீர்கள் ? அதற்கு எதிராக எப்படி ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் ? சில பத்தாண்டுகளில் காணாமல் போகப்போகின்ற ஒரு நிறுவனத்திற்காகவா பத்தாயிரம் ஆண்டுப் பழைய தமிழை மாசுபடுத்துவீர்கள் ? உங்கள் பயன்பாட்டு மொழி உங்களிடம் உள்ள தொல்பழம்பொருளா இல்லையா ?

7. ஒரு சொல்லை ஆக்கி அளிக்கிறோம் என்றால் அதற்குப் பின்னே பலலாண்டு மொழிப்பயிற்சி இருக்கிறது. இலக்கண அறிவு இருக்கிறது. மொழிநூல்களைத் தொடர்ச்சியாகப் புரட்டிக்கொண்டே இருந்தால்தான் இது ஒரு புலமையாகவே மாறும். அவ்வாறு தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள்தாம் தமிழறிஞர்கள். மொழியைப் பற்றிய அறிவியல் அறிஞர்கள் அவர்கள். கற்றுக்கொள்வதாலோ கலைப்பயிற்சியாலோ இத்திறன் வராது. அது கருதிச்சூடு. காலத்தின் வாய்ப்பினால் வலை ஊடகங்களில் எனப்போன்ற பலர் செயல்படுகிறோம். இதற்கு எதிராக ஒரு கருத்தினை எழுதுகின்ற பலர் எடுத்தவுடனே என்ன சொல்கிறார்கள்? "அது எப்படிங்க வரும், வராதுங்க" "இது எனக்குச் சரியாய் படலீங்க" "I don't agree" "இவர்களுக்கு இதேதான் வேலையா" "இந்தச் சொல் சரியில்லீங்க. வேணா இப்படிச் சொல்லலாம்" அடேயப்பா ! எவ்வளவு எளிமையாய்ச் சொல்லிவிட முடிகிறது ! இதன் பொருட்பாடு எண்ணிப் பாருங்கள். மக்கள் ஊடகங்களுக்கு வருகின்ற ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு நோக்கம். ஒருவர் பொழுதுபோக்கிற்காக வருகிறார். ஒருவர் தனக்குத் தோன்றியதை எழுதுவதற்காக வருகிறார். ஒருவர் காதலிக்க வருகிறார். ஒருவர் காசு பார்க்க வருகிறார். ஒருவர் எழுத வருகிறார். ஒருவர் படிக்க வருகிறார். எல்லார்க்கும் மேற்சொன்ன பொருளில் கருத்து சொல்வதற்கு அவ்வளவு ஆர்வம். பிறகென்ன கருத்து மழைதான்.

8. இத்தகைய சொல்லாக்கங்களுக்கு எதிரான பார்வையுடையவர்கள் யார் என்று பாருங்கள். அவர்கள் தங்கள் எழுத்தில் பேச்சில் ஆங்கிலத்திற்கெதிராக, பிறமொழிக்கெதிராக தமிழுக்குத் தோதாக எதனைச் செய்தார்கள் என்று பாருங்கள். நான் பஸ்கன்னுதான் சொல்லுவேன் என்பவர் ஒரு தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு எதிராக ஏன் பேச வேண்டும் ? நான் பேருந்து என்றுதான் சொல்வேன் என்பவரை எப்படி ஏளனம் பேச முடியும் ? "பேருந்தினை நீயா கண்டுபிடித்தாய் ?" என்று கேட்கும் சிற்றறவு ஏன் ? மேலை நாட்டினன் அறிவுலகில் ஆராய்ந்துகொண்டிருந்தபோது அவனுக்குரிய மிளகை, பட்டுத்துணியை, பருத்தித் துணியை இங்கே நாம் விளைவித்துத் தரவில்லையா ? மனிதப் பேரறிவில் தமிழ்மக்கள் பங்காற்றவே இல்லையா ? 'பஸ்' என்று சொல்பவரைப் பார்த்து 'பேருந்து' என்று சொல்லக் கோரும் உரிமை தமிழறிஞர் குழாத்திற்கு இருக்கிறது. கடமை இருக்கிறது. 'பேருந்து' என்று சொல்பவரிடம் 'பஸ்' என்றே சொல் என்று சொல்வதற்கு எங்கேனும் நூலிழையளவேனும் இடமிருக்கிறதா ? இந்த வேறுபாடு எதனால் வருகிறது ? மடமைக்கும் அதிலிருந்து விடுபடத் துடிக்கும் அறிவூட்டலுக்கும் இடையேயான இடமில்லையா இது ?

9. காலம் பறந்து செல்கிறது. அறிவியல் முன்னேற்றங்களும் தொழில்நுட்பங்களும் விரைந்து பரவுகின்றன. முற்காலத்தில் முழங்கால் உயரப் பெட்டியில் ஒரு திரைப்படத்தைத்தான் அடக்க முடியும். இன்று உள்ளங்கைப் பெட்டியளவுள்ள நினைவகத்தில் தமிழ்த் திரையுலகின் ஐயாயிரம் படங்களையும் அடக்கிவிடலாம். மொழிக்கும் இதுவே பொருந்தும். இன்று மொழியில் தனியொருவர் செய்கின்ற எல்லாம் நாளை தொழில்நுட்பத்தால் இயலும். அப்போது தனித்த தமிழ்ச்சொற்களைப் பலலாயிரக்கணக்கில் ஆக்க முடியும். இம்மொழியின் அடிவண்டல் வளங்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்படும். கம்ப இராமாயணத்தில் மட்டும் எத்தனை நன்முயற்சிகள் நடந்திருக்கின்றன என்று அகழ்ந்து அறியும்போது அதன் சொல்வளத்தின் முன்னே யாவும் தவிடுபொடியாகலாம். அப்போது இத்தகைய எதிர்க்குரல்கள் நசுங்கிப்போய்விடும். எல்லாம் ஒரு திரட்டாக நிற்கும். நடந்தவை அனைத்தும் கணக்கில் எடுக்கப்படும். காப்பாற்றப் பார்த்தவர் யார், கலக்கி அழித்தவர் யார் என்பது தெரிந்துவிடும். அந்தப் பட்டியலில் உங்கள் பெயர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.



- கவிஞர் மகுடேசுவரன்

SRI SIVA SATYANARAYANA TEMPLE

1325 Matheson Boulevard East, Mississauga, ON L4W 1R1

Email : srisivatemple@gmail.com

Tel : 905-282-0108



Established per the Agama Sastras in 2009, the Siva Satyanarayana Swamy Temple (Sri Siva Hindu Temple) has been a pillar for promoting and upholding the principal tenets of Sanatana Dharma. Located in Mississauga, the temple has been providing religious, social and community services to devotees across the GTA and North America.

Regular Services include weekly Abhishekams to all deities, Archanas, and devotee requested pujas, as well as Pradosham, Pournami & other events.

Founder and Chief Priest - Brahma Sri Chandrasekara Sivāchārya

Temple Timings

Mon-Fri

8:30 am to 12 noon

5:30 pm to 8:30 pm

Sat, Sun & Holidays

8:30 am to 1:00 pm

5 pm to 9 pm



For further information, please contact the temple office.

For All Your Real Estate Needs Call Me

Find Your Dream Home at

www.GoodLuckHomes.ca

SRIGANESH KUTTUVA B.Eng.,

Sales Representative

Dir: 416 579 0506



HOMELIFE
HIGHER STANDARDS

*Independently Owned & Operated

Email: SRIGANESH.KUTTUVA@gmail.com

HomeLife / GTA Realty Inc. Brokerage*

GTA Square, 5215 Finch Ave. E. Suite # 203, Toronto.



**oriental Business
Solutions Inc.**

Bookkeeping, Accounting and Taxations

Our Services

- Federal or Provincial Business Registration
- Accounting, Bookkeeping, QuickBooks Training
- Corporate, personal tax returns filing (T1, T2)
- Quebec Tax returns (C0-17, RL1)
- Payroll setup, issue T4, T4A, T5, T2202
- Representation to CRA for resolutions
- HST / GST, QST Filing
- Intermediary services to Revenue Quebec

At OBS we are committed to providing our clients with world-class service. Known for our professional development and tax accounting services, we provide services to numerous industries and associations across the GTA. We have programs tailored specifically for your businesses.

Locations

80 Culture Cres, Brampton L6X 5A2

1450 Meyerside Dr, Mississauga L4T 2N5

1540 Cornwall Road, Oakville L6 7W5

ASHOK MANICKAM B.COM CPA, PHONE: 647 855 6177

ashok@orientalbusinesssolutions.ca | www.orientalbusinesssolutions.ca



Oriental Business Solutions Inc., is one of CRA Approved Free Tax Clinic

Our free tax clinic we file taxes to moderate income people, Senior Citizens, and Newcomers for free.

Send money instantly
to your loved ones
with Money2India

Offer for
new customers



and zero fee on the 1st transfer
up to CAD 1,000

Promo Code: GET100

Special features



Instant** money transfer from any
bank in Canada to any bank in India



Competitive
exchange rates

Schedule a future dated or recurring money transfer to any bank in India.
To send money, visit www.money2india.icicibank.ca or download the app.

Terms and Conditions apply. *₹1 bonus rate and zero fee applicable on the 1st transfer up to CAD 1,000, made by a new customer. On the 1st transfer of more than CAD 1,000 made by a new customer, get 30 paise bonus rate and no fees. Bonus rate offer is valid till Mar 31, 2024. **Instant to ICICI Bank Ltd. & IMPS enabled banks in India. For more details, visit: icici.co/DUvfEuvqo2g



Malar Subra

Barrister, Solicitor, &
Notary Public

4 Robert Speck Parkway
Suite 1500
Mississauga, ON L4Z 1S1
Tel: (905) 247-5514
Fax: (905) 247-5545

Our Services

- ✓ Civil Litigation
- ✓ Real Estate
- ✓ Will & Estates
- ✓ Family Law
- ✓ Immigration



FOR ALL YOUR LEGAL NEEDS AND NOTARY SERVICES

Contact: Info@malarlaw.ca
www.malarlaw.ca



KITCHENS
VANITIES
CLOSETS
BARS
HOME OFFICES
COUNTERTOPS

FOYER
CLOSETS
MUDROOM
LAUNDRY
ROOM
FIREPLACE
TV UNITS



R
RICHDALE
KITCHENS

5.0 ★★★★★
45 Google Reviews
and counting

CONTACT US
FOR A
FREE
QUOTE

647-716-5998

964 Westport Crescent, Unit 11-
12 Mississauga ON L5T 1S3
www.richdalekitchens.ca



முத்தமிழ் பாடசாலை ஆசிரியர்கள்



கீதா
பன்னீர்செல்வம்



ஜேசிந்தா
ஆபிரகாம்



கற்பகாம்பிகை
வெங்கட்டராம
கிருஷ்ணன்



ஷிபி பிரியதர்ஷினி
ஜேயகரன்



ரம்யா
பிரகாஷ்



பிரியதர்சினி
வெற்றிவேல்



வெண்ணிலா
அசோக்



மலர்விழி
ராஜ்



கவிமணி
தினேஷ் குமார்



வனிதா
சிவநேசன்



வடிவுக்கரசி
முத்தூராமலிங்கம்



மாரி
முத்தரசன்



நிர்மலா சிக்கத்பூர்
அறப்பனி



மேரி சுஜி
தாமஸ்



செந்தில்குமார்
சுப்ரமணியன்



நந்தினி
செந்தில்குமார்

முத்தமிழ் பாடசாலை ஆசிரியர்கள்



ஸ்ரீவித்யா
சந்திரசேகரன்



ரமேஷ்
சக்கரை



அபிராமி
நாகப்பன்



ரம்யா
முத்தையன்



லாவண்யா
சடகோபன்



ஜெனி பிராங்
ரோசலின்
ஆரோக்கியசாமி



வெங்கடேஷ்
கோவிந்த
சுப்பிரமணியன்



ரேச்சல்
டேனியல்



பிருந்தா
ராஜமாணிக்கம்



மணிகண்டசுவாமி
சுரேந்திரன்

தமிழே எங்கள் மூச்சாம் !



ஏறக்குறைய நான்கு லட்சம் தமிழர்கள் வாழும் கனடிய நிலப்பரப்பு! தாயின் முலைப்பாலுடன் தமிழையும் ஊட்டிவளர்த்த அன்னை, உறவோடு மட்டுமல்லாமல் உணர்வுடன் ஓட்டிவிளையாடும் தமிழ், இன்று இளையோர் மட்டுமன்றி மூத்தமுதியோர் கூட நம்மொழியின் அருமை உணராவண்ணம் மூடராய் மரிப்பது எவ்வளவுகேடு எம்தமிழினத்திற்கு!

"நான்குநூறுயிரும் குலை உயிருமாய் சாககிடந்தேன், அங்கே என்மொழி பேசி இருவர் அவ்வழி சென்றனர், எனது நாடி நரம்புகள் முறுக்கேறின" இதுவல்லவோ மொழியின் சக்தி!

ஏறக்குறைய 54 நாடுகளை கொண்ட ஆப்ரிக்ககண்டம், தாய்மொழியாம் அதுதனை மறந்து பிரெஞ்சு, போர்த்துகீசு, ஆங்கிலம் எனபல ஆளவந்த மொழிகள் மண்ணில் வாழ்ந்து கொண்டு இருந்த மொழிகளை அழித்தன. தாய்மொழியை மறந்துபோனது ஆஃப்ரிக்ககண்டம். சுமார் 120 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழியையும் 30 மில்லியன் மக்கள் போர்த்துகீசிய மொழியை பேசுகின்றனர். அட ஏம்பா, 250 மொழிகளை பேசிய கமரூன் பூர்வகுடி இன்றைய நிலை என்ன தெரியுமா? ஆங்கிலமும் பிரெஞ்சும் அரசாங்கமொழியாம்! உனது மொழியின் வலிமையும், அழகும், பாங்கும், மெருகும், நீயே உணரவில்லை என்றால் மற்றவர் எங்கனம் உணர்வர்?

இங்கு வாழும் உங்களை ஒன்று கேட்கிறேன், உங்கள் மொழியை அதன் மாண்பை பற்றி வேறு இனத்தவரிடம் பேசியதுண்டோ? உங்கள் மொழியின் சிறப்பை, முதலில் நீங்கள் உங்கள் இல்லத்தில் தொடங்குங்கள். ஓர் அடர்ந்த இருட்டில் நடப்பவனுக்கு ஓர் சிறுதிரியின் வெளிச்சம் எப்படி வழிதருமோ, நம்வாழ்வை வழிகாட்ட செம்மையூட்ட, நம் முன்னோர் தந்த கொடைதான் எத்துணை. இறையிடம் பயம் கொண்ட அந்த மூத்த காலத்தில் 2000 வருடங்களுக்கு முன்னர், தமிழன் வகுத்தான் "தெய்வத்தால் கூடஆகாது உன் முயற்சி உனக்கு கூலி தரும் என" எத்தனை உயர்சிந்தனை, எத்தனை ஆழ்ந்த பண்பாட்டின் அடித்தளம் தமிழனது!

"உழுவாத நிலம்கெடும் இறைக்காத கிணறும் கெடும் இலக்கில்லா பயணம் கெடும் கருத்தில்லா எழுத்தும் கெடும் வழக்கொழிந்த மொழியாலும் உணர்வில்லா மூடராலும் தமிழினமல்லோ கெடும்."

தமிழனின் மொழியை திட்டமிட்டு அழித்தனர், அழிக்கின்றனர், கண்துயிலலாமோ தமிழ்உறவுகளே? 1983 இலங்கை கலவரத்தில் சிங்களவன் யாழ்ப்பொது நூலகத்தை குறிவைத்து அழித்தான், எத்தனை நம் மூத்தோர் வகுத்த படைப்புகள் கண் முன்னே தீயால் அழிந்தன. உறங்கி போனோமே தமிழா! தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடு எனபேர் வைக்க நாம் பட்டவேதனைகள் தான் எவ்வளவு? மறந்து போனோயோ தமிழா? தாளமுத்து நடராசன் யார் என நம் சந்ததி அறியுமோ?

மொழி தான் நீ! மொழி தான் உன் அடையாளம்! தமிழ் தித்திக்கும் தேன், சுவைப்பாய் தமிழா!

அது வாழ்வியல், மொழியை போற்றாது மறுதலித்தால் ஒரு இனத்தின் பண்பாடும் நாகரிகமும் ஒருமைப்பாடும் சிதறிப்போகின்றன! வெற்று பெருமை பேசும்இனமல்ல நம்மினம் வாழ்க்கையை நெறிப்படுத்தி பாங்காய் வகுத்த படைப்புகள் தான் எத்தனை எத்தனை உன் மொழியை உனது சந்ததிக்கு கடத்து உன் இனம் செழிக்கும் இத்திருநாளாம் தீபாவளியில் புதுமைகொண்ட, மொழி உணர்வு கொண்ட வீரமறவராய் வாழ்வோம்!


ஓங்குக தமிழின் சிறப்பு! நிலைக்க தமிழர் ஒற்றுமை!

- ஆற்றல்மறவன் (சுதர்சன்)


எங்கள் மாணவர்களின் ஓவியத் திறமைத் துளிகள்



Aneeksha - Grade 2



Vishrudh Arvind - KG



Laksha Saravanan - Grade 4

எங்கள் மாணவர்களின் ஓவியத் திறமைத் துளிகள்



எங்கள் மாணவர்களின் ஓவியத் திறமைத் துளிகள்



Iniya A - Grade 1



Yadhvi Muthurman - Grade 3

Graduation 2023



Graduation 2023



Graduation 2023



AERO TECH



President : NACHIAPPAN Ramasamy

647-867-8615



Sole Solutions Foot Clinic



20 New Delhi Drive, Unit 72
Markham, L3S 0B5

Mens' / Boys' Orthopedic Footwear

Womens' / Girls' Orthopedic Footwear

Orthopedic Supplies



Men's Work Boots



Men's Casual Shoes



Boy's Shoes



Women's Casual Shoes



Girl's Shoes



Women's Work Boots



Custom-made Orthotics & Orthopedic footwear

- * Flat feet-heel pain
- * Mortom's neuroma
- * Arch pain - metatarsalgia
- * Bunions - corns



Back Supports

- * Aching muscles, joints, tendons and discs



Compression Stockings

- * Tired, aching legs
- * Varicose veins - edema
- * Post sclerotherapy
- * Chronic venous insufficiency



Elbow, Wrist and Knee Support

- * Tendonitis, bursitis, arthritis
- * Mild to moderate wrist immobilization
- * Mild sprains
- * Repetitive motion syndrome
- * Soft tissue injuries



Call for Appointments - **905-471-4000**

Shanthi Devanand, LL.M.,
Barrister, Solicitor & Notary Public

315 Traders Blvd East, Unit 1
Mississauga, ON L4Z 3E4

Tel: (905) 290 1409

Fax: (905) 290 0594

Email:

sdevanand@rogers.com

sdevanand@sdlawcanada.com



LAW

www.sdlawcanada.com

Dr.Ashokbabu Raamyia BDS, MS & Associates

General Dentistry , TMD/Orofacial Pain Management

Over 10 Years of Service at same location

Kenedyruth Dental Centre
27 Ruth Ave, #6A , ON , L6Z4R2

We care for your pain



- Painful and Lock jaw
- Frequent headaches
- Facial pain
- Neck Pain
- Ear aches
- Dental Implants
- Invisible Braces
- Cosmetic Dentistry
- Dentures
- Crowns & Bridges



Please call: 905-846-1595

<http://www.kenedyruthdentalcentre.com>

<https://www.facebook.com/Dr.Raamyia>



NISHI LOOKBOOK

SERVICES



SAREE BLOUSE
SALWAR AND PUNJABI SUITS
LEHENGA
KURTIS & SHIRTS
MAXI DRESSES
MOM AND DAUGHTER DRESSES
KIDS PATTU PAVADAI
DESIGNER BLOUSES
PLAZZO PANTS
STRAIGHT PANTS
SUITS AND JACKETS
DESIGNER GOWNS
BUSTIER
PARTY WEAR
BRIDAL WEAR
EMBROIDERY



FOR ORDERS CONTACT-PRABHA FASHION DESIGNER

MOBILE : 6479155001

https://www.instagram.com/nishis_lookbook/

Tamil Speaking Friendly Full-time Realtor

BUY

SELL

INVEST!

Over 10 years experience

Full transparency & Integrity

Vasthu Sasthiram knowledge

Strategic Price Negotiation Skills

Network connections for associated trades

Committed after Sales Support



REALBIZ Realty Inc.

BROKERAGE
Independently Owned and Operated

Shankar Vilanur

Broker

Dir: **647-462-4724**

shanvilla@outlook.com

www.shanvilla.com



4 - 127 Lebovic Ave, Toronto, ON, M1L 0J2

2355 Derry Rd E, Unit 47, Mississauga, ON, L5S 1V6

Office : 416 385 0004 Fax : 416 907 9199



குண்டு சத்தம் நிற்கட்டும் ! குவலயம் அமைதி கொள்ளட்டும்!

தீபாவளித் திருநாள்.... இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, பிஜி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்றாலே நரகாசுரன் நினைவுதான் வரும். யார் இந்த நரகாசுரன்? தன் தாய் முலமாக மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்று பிரம்மாவிடம் வரம் பெற்றவன். தான் பெற்ற வரம் காரணமாக அதீத பலம் பெற்ற அவன், மண்ணுலகில் உயிர்களை துன்புறுத்தத் துவங்கினான். மக்களை கொன்று குவித்தான். தன்னுடைய அராஜகத்தினால் மண்ணுலகை அடிமைப்படுத்தினான். அடுத்து விண்ணுலகையும் ஆடுட்சி செய்ய எண்ணம் கொண்டு இந்திரன் மீது போர் தொடுத்தான். தேவர்களை சிறைப்பிடித்தான். ஒருகட்டத்தில் மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒருசேர ஆட்சி செய்தான். ஒருவருக்கு பலமோ பணமோ அதிகம் சேரும் போது தீமையான எண்ணங்கள் தோன்றுவது இயற்கை. இயற்கையின் இந்த நியதிப்படி நரகாசுரனும் கொடுங்கோல் ஆட்சியே புரிந்தான்.

தேவர்களின் தலைவனான இந்திரன் பகவான் கிருஷ்ணரிடம் முறையிட, அப்போது நடந்த போரில் சத்யபாமாவினால் வதைக்கப்பட்டான். இது புராணக்கதை. அந்த புராணத்தில் நரகாசுரன் அழிக்கப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் நரகாசுரனின் தாக்கம் தொடர்கிறது. அதுதான் பயங்கரவாதம். இன்றைக்கு செய்திதாள்களை புரட்டினால் ஏதாவது ஒரு பக்கத்தில் பயங்கரவாத செயல்கள் குறித்த செய்தி இருக்கும். தொலைக்காட்சி செய்திகளிலும் பயங்கரவாத செயல்களின் கொடூர முகம் தென்படும்.

குண்டு வெடிப்புக்களாலும், போர்களாலும் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக செத்துமடிவதை வேதனையுடன் காண் முடிகிறது. ஒவ்வொரு நொடியிலும் உலகின் ஏதோ ஒரு முலையில் பயங்கரவாத செயல்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. பசி பட்டினி ஒருபுறம் பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாதமும் நித்தம் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பயங்கரவாத செயல்களுக்கு பல்வேறு நியாயங்கள் கற்பிக்கப்பட்டாலும் அதன் விளைவுகள் கொடுமையானவை.

காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் பெரும்பாலான பயங்கரவாத செயல்கள் உரிமைகள் பறிபோவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் தெடர்ந்து முயன்ற வந்தாலும் அது கானல்நீர்தான். உலக மக்கள் மத்தியில் மனிதாபிமானம் துளிர்ந்தால் மட்டுமே பயங்கரவாதம் ஒழியும். மதவெறி, நாடுபிடிக்கும் ஆசை, சுயநலம் உள்ளிட்ட நரகாசுரன்கள் இருக்கும் வரை உலகில் பயங்கரவாதத்தை தடுக்க முடியாது.

பயங்கரவாதம் என்ற இருளில் உலகம் முழுகி கிடக்கிறது. இருட்டில் தடுமாறும் மக்கள் சமுதாயம் எங்கிருந்தாவது ஒரு ஒளிகிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது பல நாடுகள் போரில் ஈடுபட்டுள்ளன. அங்கெல்லாம் அப்பாவி மக்கள் அவதியில் உள்ளனர். இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கோம்.

இந்நிலையில், இத்தீபாவளி திருநாளை வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, அமைதி ஒளிதரும் நன்னாளாக கொண்டாடுவோம். உலகமெங்கும் சமாதானமும், சந்தோஷமும் பொங்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். போர்களத்தில் குண்டுகளின் சத்தங்கள் நிற்கட்டும், மகிழ்ச்சியை அள்ளிவீசும் பட்டாசு சத்தங்களே கேட்கட்டும். மண்ணுயிர்கள் எல்லாம் இன்பமாக வாழட்டும்.

- திரு S.M.K.S உமாபதி



Vaaru Academy

ONE STOP SHOP FOR ALL TRAINING NEEDS

COMPUTER COURSES



High School
Computer Studies



Scan Me for details

Offering Java, Python and High School computer Studies courses

HIGH QUALITY!

LOW COST!

+1 905 621 3534

www.vaaruacademy.com



Vaaru Academy



vaaruacademy@gmail.com



Contact

Palani (PPM)

SOUTH INDIA SPECIALS



At Cucina di Paisano we inspire to bring a little taste of Italy home with our authentic Italian cuisine.



Cucina Di **PAISANO**
Simply Italian

865 York Mills # 8
East of Leslie / West of Don Mills
416•222•5487
www.paisano.ca

ONLINE CLASSES

GRADES 1-12



where learning meets inspiration

Group and 1:1 sessions available

STARTING AT ONLY \$8

MATH, SCIENCE, ENGLISH, FRENCH, CODING, CHESS, OLYMPIADS, ABACUS, VEDIC MATH, MUSIC INSTRUMENTS, ART, & MORE

TRY OUR FREE DEMO

Taught by highly experienced instructors from India

www.edu-well.com

contact@edu-well.com

(647) 853-7022





INSURANCE & INVESTMENT

At KITE we provide
Knowledge with Integrity to build
Trust and Empower People



Investing & Savings
Preserve & Grow
your Wealth

Let us help you secure
and protect your family's
financial future



Life
Insurance



Health
Insurance



Disability
Insurance



Long Term
Care



Critical Illness
Insurance



Travel
Insurance



Suresh Manokaran

📞 437-989-5458

🌐 Kiteinsure.ca/sureshmanokaran

✉ Suresh.manokaran@kiteinsure.ca

திருமதி நாகம்மை ஆச்சி - பற்பசையின்(Toothpaste) கேன்சர்

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பலவிதமான பற்பசைகளில் நிகோடின் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடையில் வாங்கப்படும் பல ஆயுர்வேத மற்றும் மூலிகை பற்பசைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. சிகரெட்டை விட 18 மடங்கு நிகோட்டின் உள்ளதாக பல பற்பசைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளிவர நாம் பல்பொடியை வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தி நம்முடைய மற்றும் நம்முடைய சந்ததியினரின் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.

பற்பொடி செய்யும் முறை






ஏலக்காய் - 30 எண்ணிக்கை
கிராம்பு - 30 எண்ணிக்கை
அன்னாசி பூ - 10
லவங்கப்பட்டை - 4
பூந்திக்கொட்டை மேல் தோல் மட்டும் - 6
அதிமதுரம் - 2 துண்டு
சோம்பு - 2 தேக்கரண்டி
இந்துப்பு - 1 ஸ்பூன்
காய்ந்த கொய்யா இலை - 20
காய்ந்த வேப்பிலை - 25
காய்ந்த ஆரஞ்சு பழ தோல் - 2 பழம்

எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு மிக்சியில் பொடி செய்து பல் துலக்கி வர பல்வலி வராது, பற்களும் ஈறுகளும் உறுதி பெறும். பல்பொடி செய்து பயன்படுத்துவோம், நொறுங்க திண்போம், நூறு ஆயுசு வாழ்வோம்

Proudly serving the communities of
York Region, Durham Region,
Peel Region, Toronto and the GTA

At Need Funeral Arrangements

We provide a full range of service to families who
have experienced a loss of a loved one, including:

 Visitation  Funeral & Memorial Service
 Reception  Burial  Cremation

Pre-Arranging: A Wise Choice

Financial Benefits

Lock in the cost at today's prices
Convenient time payments
Insured against early death

Emotional Benefits

Letting your family know your wishes
Peace of mind to you & your family
Relieve the added stress & burden

Vilosanan Sivatharman B.Eng
Licensed Funeral Director
(416) 993-0826



8911 Woodbine Ave
Markham ON
L3R 5G1



737 Dundas St E
Mississauga ON
L4Y 2B5



PRECISION MOULDS AND DIES


President: MURUGAN. S 647-293-6814




CNC MILLING



CNC TURNING



MOULD WORK



TOOL AND DIE



WIRE EDM



JIGS & FIXTURES

1769 Britannia Road East, Unit #12, 13 & 16
Mississauga, Ontario Canada L4W 4E2

Website: <https://precisionmouldsanddies.com/>

Email: info@precisionmouldsanddies.com



Leopard chess school

KIDS CHESS CLASS

- * The best chess school in Canada & USA
- * Grandmasters & Fide instructors as trainers
- * Tournament Preparation
- * Personalized Attention & Skills Reports
- * Live classes, IOS and Android App



First
4
Months

**\$ 100/ Month
(All inclusive)**

After
4
Months

**\$ 115 / Month
(All inclusive)**

Optional

**Chess kit
(Chess boards & Books)
\$ 60**



+1(647)-594-1840



Leopardchessschool@gmail.com
www.leopardchessschool.com



அமெரிக்காவின் தலையில் வைர வைடுரிய மகுடமாய் கனடா



நேற்று வந்ததைப் போலத்தான் நெஞ்சில் இளமையாய் இனிமையாய் இருக்கிறது. ஆனால் நான் கனடா வந்து கால் நூற்றாண்டு நிறைவடைந்துவிட்டது.

வந்து நான்காம் ஆண்டு முடிவதற்குள், குடும்பத்தோடு முழு குடியரிமையையும் பெற்று கனடிய பாஸ்போர்ட்டும் கையில் வைத்திருக்கிறேன்.

கனடாவைப் பற்றி நான் ஒரு கட்டுரை எழுத வேண்டுமாம். ஏன் எழுதமுடியாது? நிறைய எழுதலாம். ஆனால் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? எங்கிருந்து தொடங்குவது? என்ற ஒரு தொடக்கத்தடை என் முன் நிழலாய் ஆடுகிறது.

மனம்போன போக்கில் நினைவில் வரும் தகவல்களைக் கோத்தெடுத்து எழுதிச் செல்வதே இயல்பானது இனிமையானது என்று என் இதயக் குரல் உள்ளிருந்து ஒலிக்கவே அதற்கு இசைந்து அப்படியே எழுதத் தொடங்குகிறேன்.

கிழக்கே சில்லென்று அட்லாண்டிக், மேற்கே சிலுசிலுப்பாய் பசிபிக், இருபெருங் கடல்களுக்கு இடையில், வடதுருவத்தின் மடியில், அமெரிக்காவின் தலையில், முத்து பவளம் மாணிக்கம் வைரம் வைடுரியங்கள் பதித்த மகுடமாய் ஜொலிஜொலிக்கும் நாடுதான் கனடா.

தமிழ்நாட்டில் 'அடியக்கா மங்களம்' என்று ஓர் ஊர் உண்டு. அந்தப் பெயர் எப்படி வந்தது என்று சுவாரசியமாக ஒரு கதை சொல்வார்கள். அது உண்மையா பொய்யா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அது என்ன கதை என்பதில் கவனம் செலுத்தினால் நாம் அதை அதிகம் ரசிக்கலாம்.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலம். சோழ நாட்டின் பரந்த பச்சைப்பசேல் வயல்வெளி. அதன் வரப்பில் ஒரு புல்லுக்கட்டைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு ஒரு பருவமங்கை ஒய்யாரமாய் நடந்துபோகிறாள்.

அந்தப் பக்கம் சுற்றித் திரிந்துவந்த ஒரு வெள்ளைக்காரனுக்கு அந்த ஊரின் எழில் மிகவும் பிடித்திருந்தது. ஊரின் பெயரை அறியும் ஆவல் எழுந்தது. இந்த ஊரின் பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணிடம் கேட்கிறான்

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பெல்லாம் பெண்களுக்கு நிறைய இருந்த காலம் அது. குரல்

கேட்டுச் சற்றே திரும்பிப் பார்த்த அந்தப் பருவ மங்கை, வெள்ளையனைக் கண்டதும் விருட்டென்று முகத்தைத் திரும்பிக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்குகிறாள். ஏய் பெண்ணே, உன்னைத்தான் கேட்கிறேன் இந்த ஊரின் பெயர் என்ன என்கிறான் வெள்ளைக்காரன் விடாப்பிடையாய். அவ்வளவுதான் 'அடியக்கா மங்களம்' என்று கூவிக்கொண்டு ஓடவே தொடங்கிவிடுகிறாள் அந்த இளைய நிலா.

மங்களம் என்பது அவள் அக்காவின் பெயர். அவளுக்கு முன் அவள் அக்காள் சற்று தூரத்தில் சென்றுகொண்டிருந்ததால், அவளின் துணையைப் பெறவேண்டிய இவள் அப்படிக்கூவிக்கொண்டே ஓடினாள்.

ஆனால் அதுதான் அந்த ஊரின் பெயர் என்று அதி புத்திசாலியான வெள்ளைக்காரன் நினைத்துக்கொண்டு அந்த ஊருக்கு 'அடியக்கா மங்களம்' என்று பெயரும் சூட்டிவிட்டான் என்பதுதான் கதை.

அப்படி ஒரு கதை கனடாவுக்கும் உண்டு. பெரிய வேறுபாடுகள் என்று எதுவும் இல்லை. ஏறத்தாழ அதே கதையைப் போலத்தான் இதுவும் இருக்கும்.

1535ல் பிரெஞ்சுக்காரரான ஜாக் கார்டியர் (Jacques Cartier) செயிண்ட் லாரன்ஸ் நதிக்கு வடக்குப் பகுதிக்கு வந்துசேர்ந்தார். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு பழங்குடிப் பொடியர்களிடம் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டும்படி கேட்டார்.

எப்படிக்கேட்பது? மொழிப்பிரச்சினை இருக்கிறதே? இவர் பிரெஞ்சில் பேசினால் பொடியர்களுக்கு மூக்கில் பொடி வைத்தது போல் அல்லவா இருக்கும்? எனவே சர்வதேச மொழியில் பேசினார். அதாவது ஓர் அபிநய நாட்டியத்தையே அரங்கேற்றினார்.

பழங்குடியினரின் மொழியில் Kanata என்றால் கிராமமாம். தொலைவில் இருந்த தங்கள் கிராமத்தை அவர்கள் சுட்டிக்காட்டி அதுதான் தங்களின் kanata என்று பீதியுடன் கூறிப் பின்வாங்கியதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரெஞ்சுக்காரர் அந்தப் பிரதேசம் முழுவதற்கும் Kanata என்று பெயரிட்டு விட்டார்.

1547ல் தேசபடங்கள் வரையும் ஐரோப்பியர்கள் kanata என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டை Canada என குறிப்பிட ஆரம்பித்தார்கள். ஆனாலும் 1791 துவங்கித்தான் Canada என்ற பெயர் அலுவல் பெயராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கனடாவுக்குப் பெயர் வந்த காரணம் பற்றிய இன்னொரு குட்டிக்கதையும் உண்டு. ஐரோப்பியர்கள், உலகின் ஓர் இடம் விடாமல், பொருள்தேடி அலைந்தார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்த விசயம்தான்.

நம்மைப்போல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தத்துவங்களெல்லாம்

அவர்களுக்கு ஒத்துவராத ஒன்று. காதோ செடியோ என்று நாடுவிட்டு நாடு அலைவார்கள் பொருள்தேடி..

நம்மைப் போல் சில்லறையில் சம்பளம் வாங்க அல்ல, நாட்டையே ஒரு போடு போட. கேட்டால் நாங்கள் எல்லாம் ஆராச்சியாளர்கள் என்று பின்னல் போட்ட கெட்டி நூலை ஒரு பிசிறும் இல்லாமல் நம்முன் விடுவார்கள் மிக இயல்பாக. அப்படி வெள்ளைக்காரர்கள் பொன்னும் மணியும் தேடி கனடா பக்கம் அலையும்போது ஒரு மண்ணும் கிடைக்கவில்லையாம் அவர்களுக்கு. வெறுப்புக்களெல்லாம் ஒன்றாய்க் கூடி ஒரு மாநாடே போட்டது அவர்களின் மூளைக்குள்.

கனடாவுக்குப் பெயர் வந்த காரணம் பற்றிய இன்னொரு குட்டிக்கதையும் உண்டு. ஐரோப்பியர்கள், உலகின் ஓர் இடம் விடாமல், பொருள்தேடி அலைந்தார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்த விஷயம்தான்.

நம்மைப்போல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தத்துவங்களெல்லாம் அவர்களுக்கு ஒத்துவராத ஒன்று. காதோ செடியோ என்று நாடுவிட்டு நாடு அலைவார்கள் பொருள்தேடி. நம்மைப் போல் சில்லறையில் சம்பளம் வாங்க அல்ல, நாட்டையே ஒரு போடு போட. கேட்டால் நாங்கள் எல்லாம் ஆராச்சியாளர்கள் என்று பின்னல் போட்ட கெட்டி நூலை ஒரு பிசிறும் இல்லாமல் நம்முன் விடுவார்கள் மிக இயல்பாக. அப்படி வெள்ளைக்காரர்கள் பொன்னும் மணியும் தேடி கனடா பக்கம் அலையும்போது ஒரு மண்ணும் கிடைக்கவில்லையாம் அவர்களுக்கு. வெறுப்புக்களெல்லாம் ஒன்றாய்க் கூடி ஒரு மாநாடே போட்டது அவர்களின் மூளைக்குள்.

என்ன ஊருடா இது? டப்பா ஊரு? உருப்படியாக ஒரு புளியங்கொட்டையும் இல்லையே இங்கே என்று aca nada என்று வசைபாடினார்களாம். அகா நாடா என்றால் அவர்கள் மொழியில் 'ஒரு மண்ணும் இல்லை' என்று அர்த்தமாம். பிறகு அதுவே கனடா என்ற பெயராகிவிட்டதாம். இப்படியாய் கதைகள் பல உண்டு என்றாலும் Kanata என்ற முதல் கதைதான் பலருக்கும் நம்பும் படியான ஒன்றாய் இருக்கிறது. கனடிய அரசும் அதையே ஏற்றுக்கொண்டுள்ளது.

அகா நாடா என்ற பட்டத்தை குளிர்க்குப் பயந்து குளிக்காத சில அவசரக்காரர்கள் அன்று கனடாவுக்குச் சூட்டினார்கள் என்பது அன்றைய பொய்க் கதையோ இல்லையோ இன்று உறுதியாகவே அது ஒரு பொய்க்கதையேதான். ஏனெனில் கனடாவின் இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டதும், கனடா உலகின் பெரும் பணக்கார நாடுகளுள் ஒன்று என்பது உலகம் அறிந்த உண்மை.

1867 ஜூலை முதல்நாள் மூன்று பிரதேசங்களை இணைத்து கனடா உருவானது. அதாவது, கனடாவின் வயது 2020ல் 153தான். ஆமாம் நுங்கும் நூரையும் பொங்கும் பேரிளமை கொண்ட புத்தம்புது நாடுதான் கனடா. கனடா உருவான ஜூலை முதலாம் நாளை டொமினியன் நாள் என்று கனடா கொண்டாடியது. 1982ல் கனடாவுக்கென்று தனிச்சட்டம் இயற்றப்பட்டதும் கனடா நாள் Canada Day என்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு. ஆனால் கனடாவின் மக்கள்தொகை 38 மில்லியனுக்கும் குறைவு. ஏறத்தாழ மூன்று கோடியே எழுபத்தி எட்டு லட்சம்தான். அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி. இந்தியாவின் மக்கள் தொகையில் 2.7 விழுக்காடு. நாட்டின் பரப்பளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மூன்று இந்தியாக்களை கனடா நாட்டிற்குள் அப்படியே படுக்க வைக்கலாம். 257 கேரளாக்களை தாராளமாகப் பரப்பி வைக்கலாம்.

கனடாவில் நன்னீர் ஏரிகள் ஏராளம். ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டுமே ஒரு மில்லியன் ஏரிகள் என்றும் கனடா முழுவதும் இரண்டு மில்லியன் ஏரிகள் என்றும் ஒரு கணக்கு நம்மை அசரடிக்கிறது. ஐம்பெரும் வடஅமெரிக்க ஏரிகளுள் ஒரே ஓர் ஏரி மட்டும்தான் அமெரிக்க எல்லைக்குள் இருக்கிறது. மீதமுள்ள நான்கு ஏரிகளும் அமெரிக்காவிற்கும் கனடாவிற்குமான எல்லைகளாய் அமைந்துள்ளன. அமெரிக்க எல்லைக்குள் மட்டுமே உள்ள மிச்சிகன் ஏரியும் கனடாவோடு நீரால் இணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது.

நான் குடும்பத்தோடு கனடா வந்து இறங்கிய ஓரிரு நாட்களில் எங்களை அழைத்துக்கொண்டு போய் எந்த அறிமுகமும் தராமல் ஒண்டாரியோ ஏரியின் கரையில் நிறுத்தினார் என் நண்பர் ஒருவர். அத்தனை பெரிய ஏரியை என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை என்பதால், ஒண்டாரியோ ஏரியை, கடல் என்றுதான் நினைத்தேன்.

ஆசையாய்ப் பார்த்துக்கொண்டே நின்றேன். பின் நீரை அள்ளிப் பருகிப்பார்த்த பின்தான் தெரிந்தது உப்புக்கரிக்காத மாபெரும் நன்னீர் ஏரி அது என்று. ஆம், ஐம்பெரும் ஏரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடலைப்போல பிரமாண்டமானதாக இருக்கும். எத்தனை பிரமாண்டம் என்றால், கனடாவின் சுப்பீரியர் ஏரிக்குள் கேரளாவிற்கு நீச்சல் கற்றுத்தரலாம். அப்படியே இலங்கையைப் படுக்கவைத்துக் குளிப்பாட்டியும் விடலாம். நன்னீர் ஏரிக்கு நடுவில் உள்ள தீவுகளில் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரித் தீவான மனிடோலின் தீவு கனடாவில்தான் உள்ளது. நான் கனடா வந்த புதிதில் இப்படியாகக் கண்டு வியந்த

இயற்கை அழகு ஏராளம். என் கழுத்து எலும்பு ஓடிய ஓடிய, கண்ணின் மணிகள் விரிய விரிய, ஆச்சரியம் கூச்செறிய, கனடாவில் நான் அண்ணாந்து பார்த்த ஆரம்ப அதிசயம் கனடா தேடக் கோபுரம்தான் (CN Tower). அந்த கோபுரத்தை நான் வெறும் கோபுரமாகப் பார்த்ததால் வந்த ஆச்சரியம் அல்ல அது. கனடாவின் மக்கள், வளம், ஆட்சி, பல்கலாச்சார இணக்கம், மனிதநேயம், கருணை, ஈகை, வன்முறை மறுப்பு என்ற அனைத்து உயரத்திற்குமான சாட்சியாக அந்த கோபுரம் நிற்பதாகவே நான் பார்த்ததால் வந்த ஆச்சரியம்தான் அது.

அடுத்ததாக, மனித இதயங்களின் சிலிர்ப்புகளையும், தாக விழிகளின் ஏக்கங்களையும், உலர்ந்த தேகங்களின் ஈரத் தேடல்களையும் வா வா என்று தீராத ஆசையோடு அழைப்பதைப்போல, கூவிக் கூவிக் கொட்டுகின்ற கணமும் ஓயாத சந்தப் பாடல் ஒன்றைக் கேட்டேன். அதுதான் நயாகரா என்னும் பேரருவி நிறுத்தாமல் இசைக்கின்ற நீரின் அமுத நாதம். நயாகராவைக் கேட்பது அழகு என்றால் பார்ப்பது பேரழகு. ஆம், நீர் கிடந்தாலும் அழகுதான், நடந்தாலும் அழகுதான் ஆனால் அது நயாகராவைப் போல் விழுந்தாலோ பேரழகு, பேரழகு.

கனடாவில் என்னை ஆனந்தத்தில் மூழ்கடித்த அடுத்த ஒன்று பெருஞ் சிறப்பிற்குரியது. தமிழ் மணக்கும் தெருவுகளும், தமிழ் பேசும் நிலவுகளும் கனடாவில் ஏராளம் என்று வியக்கத் தோன்றும் அளவுக்கு தமிழர்களை இங்கே சில ஊர்களில் அதிக எண்ணிக்கைகளில் காணலாம். மேலை நாடுகளில் வாழும் தமிழர்களைக் கணக்கிட்டால், கனடாவில்தான் மிக அதிக அளவில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

டொரோண்டோவின் வடதிசை நோக்கி நான் செல்லச் செல்ல, காணும் இடமெல்லாம், வரம் தரும் தேவதை வாரி வாரி இறைத்த வைரமணித் தொட்டில்களாகக் காட்சியளித்தன. பசுமை நிறைந்த காடுகளின் பேரழகு, பூமியின் மேல் படுத்திக் கிடக்கும் பச்சை நிற நிலாக்களாக என்னை வரவேற்றன. வசந்தங்கள் தாலாட்ட யெளவனம் ததும்ப நனைந்து நனைந்து மிதக்கும் நந்தவனங்களுக்குக் கனடாவில் குறைவில்லை.

ஆம் கனடாவில் எங்கு நோக்கினாலும் காணக்கூடியவை, நன்னீர் ஏரிகளும் அவற்றின் கரைகளில் நீண்டு வளர்ந்து செழித்து நிற்கும் மரங்களும் தான். ஆனாலும் இவையெல்லாம் வெறும் புற அழகுகள்தாம். கனடாவின் அக அழகோ அந்த ஆகாயத்தையே தொட்டுவிட நீளும் பேரழகு. இன்னல் பிளந்தெடுக்க, சுற்றும் இருளே வாழ்வாக, கண்ணில் மனந்துடிக்க முற்றும் கிழிந்தே கிடந்த என்னை, அள்ளி அணைத்தவளே, உயிரின் ஓலம் தணித்தவளே, மண்ணே புகலிடமே எந்தன் மற்றோர் தாய்மடியே என்று தன்னை மறந்து நன்றிப் பெருக்கால் கண்ணீர் பெருக்கெடுத்துக் கூவுகிறான் ஓர் அகதியென்றால் அது கனடாவின் ஆன்ம அழகினாலன்றி வேறென்ன?

கனடா வெறுமனே ஒரு நாடு அல்ல. இந்த உலகையே தன் கருணையால் நிறைக்க கம்பீரமாய் இதழ் அவிழ்க்கும் ஓர் அற்புதப் புன்னகை. 2008ம் ஆண்டு டொரோண்டோ நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி வாசித்தேன். டொரோண்டோ மாநகரில் ஜனவரி முதலாம் தேதி பனிக்கரடி முழுக்கு (Polar Bear Dip) நடைபெறும் என்றார்கள். அதென்ன பனிக்கரடி முழுக்கு என்ற ஆர்வம் என்னைத் தூண்ட தகவல்களைச் சேகரித்தேன்.

ஜனவரி என்றால் டொரோண்டோவில் சொல்லவே வேண்டாம். உயிரை உறைய வைக்கும் கடுங்குளிர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும். கம்பளியில் உள்ளாடை அணிந்து, அதற்கு மேல் குளிர்க்கு ஏற்ற ஆடை அணிந்து, அதற்கும் மேல் அதிக குளிர் தாங்கும் ஜாக்கெட்டும் அணிந்து, கண்களை மட்டும் விட்டுவிட்டு தலை முழுவதையும் மூடும் குளிர்ந்தொப்பி அணிந்து, கம்பளி கையுரைகள் அணிந்து, கம்பளி காலுரைக்குமேல் கனத்த காலணி அணிந்து, இப்படியாய் ஆடைக்கு மேல் ஆடையாய் அணிந்து அணிந்து வீதியில் இறங்கினால் கூட எப்போது விட்டுக்குப் போவோம், கதகதப்பாய்ப் போர்த்திக்கொண்டு படுத்திருப்போம், என்றே தோன்றும் மாதங்களுள் ஒன்று அது.

அப்படியான நாட்களில், பனிக்கட்டிகள் ஒன்றோடு ஒன்று முட்டிமோதிக்கொண்டு மிதக்கும் கனடாவின் ஒண்டாரியோ ஏரியின் நீர் எத்தனை குளிராய் இருக்கும்? ஆவிபறக்கும் சுடுநீர் மழையில் குளித்துவிட்டு வெளியில் வந்தாலே, போர்வை தேடும் அந்த ஜனவரி முதலாம் நாளில் கையில் சுடச்சுட சூப்பும் உடலைச் சுற்றிய துவாலையுமாய், ஒண்டாரியோ ஏரியின் டொரோண்டோ கரைகளில் பலநூறு நீச்சல் வீரர்கள் நிற்கிறார்கள். அதுவும் பத்துவயது முதல் பாதி கிழம்வரை ஆணும் பெண்ணுமாய் இதோ இதோ என்று துடித்துக்கொண்டு நிற்கிறார்கள். அடுத்து நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.

ஓடு... ஓடு... குதி... குதி... என்று ஒரே கூச்சல். துவாலையைத் தூர எறிகிறார்கள். நீச்சல் ஆடையோடு சரசரவென்று ஏரிக்குள் விழுகிறார்கள். உயிர் துடியாய்த் துடிக்கிறது. வில் வில் என்ற அலறல்கள். முங்கு முங்கு என்ற கூச்சல்கள். சிலர் முங்கு சிலர் பின்வாங்க, அம்மாடியோவ்! இதென்ன கிறுக்குத்தனம்? இவர்களுக்கு என்ன பைத்தியமா? ஏதேனும் பைத்தியக்கார விடுதியின் பூட்டை உடைத்துக்கொண்டு நேரே இங்கே ஓடிவந்துவிட்டார்களா என்றுதான் நினைக்கத் தோன்றும்.

ஆனால், கரையில் பல்லாயிரம் டாலர்கள் வதல் ஆகிறது. அடச்சே, காசுக்காகவா இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்று வெறுப்பாய் இருந்தது.

ஆனால் 2008ல் குவிந்த அந்த டாலர்களை அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? உலகில் சுகாதார நீருக்கு ஏங்கும் ஏழை

நாடுகளுக்கு நன்கொடையாய் வழங்கினார்கள். நீர் நன்கொடை என்பது எத்தனை பெரிய நன்கொடை? அந்த ஆண்டின் பெரும் பகுதியான வதல் சூடானின் நீர்ச் சுகாதாரத்திற்கு என்று வழங்கப்பட்டது. அட்டா என்று புல்லரித்துப் போய்விட்டது எனக்கு. உயிர் போனாலும் பரவாயில்லை என்று பனிக்கரடி முழுக்கு போட்டுவிடலாமா என்றும் தோன்றியது.

பெரும்பாலும், பெருந்துயர் பாதிப்புக்கு ஆளான குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் அதற்கான அமைப்புகள் மூலம் இந்த வதல் வருடா வருடம் செலவிடப்படுகிறது. இப்படியான மக்களைக் கொண்ட கனடாவை ஒரு கிருத்தவ நாடு என்று சொல்லலாம். ஒரு முஸ்லிம் நாடு என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்ல, ஓர் இந்து நாடு, ஒரு சீக்கிய நாடு. ஒரு பெளத்த நாடு என்றும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியாய் ஒவ்வொரு மதத்தையும் குறிப்பிட்டு இது அவர்களின் நாடு என்று சொல்வதைப் போலவே கனடா ஒரு மதமற்றோரின் நாடு, சிறுபான்மையினரின் நாடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதெப்படி இத்தனை பேருக்குமான நாடாய் ஒரே நாடு இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

யார் எங்கே அச்சமற்று வாழ்கிறாரோ அதுதானே அவர்களின் நாடு? அதைத்தானே அவர்களின் வீடு என்றும் கூடு என்றும் சொல்லமுடியும்? ஆமாம் கனடா அனைவரின் உரிமைகளையும் இணையாக மதித்துப் பாராட்டுகின்ற ஒரு நியாயத் தராசைப் போன்ற நாடு. வன்முறையை முற்றாக ஒழித்து இனிதே வாழ்வதற்கான அனைத்து வழிகளையும் அக்கறையாய்ச் செய்து சிறந்து விளங்கும் அமைதி நாடு.

பிள்ளைக்குப் பிள்ளை தாய்கூட மாறுசெய்வாள். தத்துப் பிள்ளைக்கும் மாறு செய்யா உத்தமத் தாய் ஒருத்தியைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கற்பனை கனடாவின் இன நிற மத மொழி பாகுபாடற்ற நேர்மையில் வந்து அழுத்தமாய் நிற்கும். வெறிகளை எல்லாம் மழுங்கச் செய்து சிறந்த மனிதநேய நாடாக கனடாவை மாற்றி எடுப்பதே கனடிய அரசின் அரசியல் நோக்கம்.

அது அத்தனை சுலபமானதா? முட்காடுகளின் மேலே கும்மென்று பூத்திருக்கும் பனிரோஜாவைப் போல பூத்திருப்பது அத்தனை எளிதான காரியமா? ஆனால் அதைச் செய்துமுடிப்பதே பெருமை என்று வெற்றியின் திசையில் நீந்திச் செல்கிறது கனடா. பொருளாதாரமே முதன்மை என்று அறத்தையும் மனிதநேய உணர்வுகளையும் அடித்து நொறுக்கும் முரட்டு வர்த்தக மயமாகிவிட்டது இந்த உலகம்.

கனடாவையும் அது கவ்விப் பிடிக்காமல் விடுமா? ஆனால் அந்த வர்த்தகப் பந்தல்களின் மேல், படர்ந்திருக்கும் இதயக்கொடியாய் இருக்கவே கனடா விரும்புகிறது. அந்தத் தொலைநோக்குப் பார்வையோடுதான் செயலாற்றுகிறது. உலக வானில் சமாதானமாய் உலவும் சமத்துவ நிலவாய் இருப்பதே கனடியர்களின் விருப்பம் கனடிய அரசின் பொறுப்புமாக இருக்கிறது.

போர் முரசுக் கோட்டைகளின் மேல் தொடர்ந்து, நல்லிணக்கம் பாடிப் பறக்கும் வெள்ளைப் புறாவாகவே பறக்கிறது கனடா. கனடாவில் வாழும்போது ஒவ்வொரு குடும்பமும் தன் அச்சத்தை விற்று நம்பிக்கையை பெற்றுக்கொள்கிறான். பிரிவினை எண்ணங்களை விற்று இணக்கத்தைத் தேடிக்கொள்கிறான். வக்கிர புத்தியை விற்று கருணையை ஏற்றுக்கொள்கிறான். வன்முறையை விற்று அமைதியை ஆரத் தழுவிக்கொள்கிறான்.

இவற்றையெல்லாம் தன் நல்லாட்சி மூலம், இங்கே வாழும் மக்களுக்கும் வந்திறங்கும் மக்களுக்கும் கற்றுத்தந்த வண்ணமாகவே இருக்கிறது கனடா. கனடாவின் பல்கலாச்சார வாழ்வை இங்கே சொல்லியே ஆகவேண்டும். ஒரு திருமண நிகழ்வு மண்டபத்திற்கு வருகை தந்தவர்களின் பட்டியலைப் பாருங்கள்.

இந்திய மணமகன், ஸ்காட்லாந்தி மணப்பெண், பங்களாதேசி மச்சான், பாகிஸ்தானி மாமன், இத்தாலி மைத்துனி, இந்தோநேசிய சகலை, ஆப்ரிக்க நாத்தனார், சீன மாமியார். இதைக் கற்பனை என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, இதுதான் கனடாவில் பெரும்பாலும் இன்றே நிகழும் அல்லது நாளை உறுதியாய் நிகழ்விருக்கும் உண்மை.

ஆம், இங்கேதான் எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் கனடா மக்கள் என்ற நிலை எட்டிக்கொண்டிருக்கிறது. இணக்கமும் இன்பமும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஒருசேர அனைவரின் இதயங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

சங்ககாலத் தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான். அது அவனது மிகச் சிறந்த தமிழ்க் கனவு. ஆனால் அந்தத் தமிழ்க்கனவு கனடாவில் அற்புதமாக நிறைவேறி இருக்கிறது. என்னடா கனடாவைப் பற்றி ஏகமாய்ப் புகழ்கிறானே? இதெல்லாம் உண்மைதானா என்று நீங்கள் நினைக்கலாம்.

வெந்த சோற்றில் வேகாத அரிசிகளாகச் சில, ஆங்காங்கே தட்டுப் பட்டாலும் அவற்றைச் சரி செய்யும் முகமாகவே கனடா இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதால் அத்தனையும் உண்மைதான்.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று உலகப் புகழ்பெற்ற தலைவர் ஆகிவிட்டார். அவரின் எளிமையும் திறமையும், பெண்ணியம் போற்றுவதும், சிறுபான்மையினரை அள்ளி அணைத்தலும் என்று அவர் செய்யும் அத்தனையும் உலக அரங்குகளில் பாராட்டுகளைக் குவிக்கின்றன. சோத்துக்கடையின் அடுக்களைக்குள்ளேயே வந்து தமிழனுக்குக் கொத்துரொட்டி கொத்தித்தரும் வேற்றுமொழிப் பிரதமரை எங்கேனும் கண்டதுண்டா?

வெள்ளைக் குர்த்தாவுக்குள் அச்சு அசல் பஞ்சாபியாய் பாங்குரா நடனம் ஆடும் வேற்றுக்கலைப் பிரதமரை எங்கேனும் கண்டதுண்டா? பள்ளிவாசல் சென்று நோன்பு திறக்கப் பரிமாறி, வேண்டுகளில் கலந்து கொள்ளும் வேற்றுமதப் பிரதமரை எங்கேனும் கண்டதுண்டா?

இரண்டாம் தாயகமல்ல கனடா எங்கள் முதலாம் தாயகம் அதிலும் முதன்மைத் தாயகமென்றே தழுதழுக்கும் அகதிக் குரல்கள்தாம் இங்கே எத்தனை எத்தனை? கோவிட் பத்தொன்பது வைரஸ் தொற்றை கனடிய அரசு கையாண்ட விதம் உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. மற்ற நாடுகளைக் காட்டிலும் சிறப்பாக, குறிப்பாக அண்டை நாடான அமெரிக்காவைக் காட்டிலும் வெகு சிறப்பாக கையாண்ட விதம் உலகப் பாராட்டுகளைக் குவித்தது.

தொடக்கத்தில் உலகத் தொற்றை கையாள்வதில் அதிக கவனம் இல்லாமல் போய்விட்டாலும், அதை உணர்ந்து, பின் துரிதமாகச் செயல்பட்டு வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்து நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாத்துவிட்டது கனடா.

அமெரிக்கா கனடா எல்லையை மூடுவதென்பது இயலாத காரியமாக இருந்தபோதிலும், பெருமளவு மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்ற போதிலும், ஏராளமான வருமான இழப்பு ஏற்படும் என்றபோதிலும் மக்களின் ஆதரவோடு எல்லையை இழுத்து மூடி வைரஸ் தொற்றை ஆணியடித்தி நிறுத்திய வீரம், மிகுந்த பாராட்டுக்குரியது.

கனடா நாட்டின் புவியியலும் வைரஸ் பெருந்தொற்றை விரட்டியடிக்க ஏதுவானதாக அமைந்திருக்கிறது. மக்கள் தொகையும் குறைவு என்பது இன்னொரு முக்கிய காரணியாகவும் இருக்கிறது.

இப்படியாக கனடிய பெருமையைப் பேசிக்கொண்டே செல்லலாம். கனடாவின் பூர்வ குடி மக்களையும் தொடக்க காலத்தில் குடியேறியவர்களையும்விட புதிதாக கனடாவுக்குக் குடிபெயர்கின்றவர்களும் அகதிகளாய் வருகின்றவர்களும் காட்டும் கனடிய நாட்டுப்பற்று அதீதமானது என்கிறார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவில் கனடாவின் பெயரும் புகழும் உலக அளவில் அதிகமாகப் பேசப்படுகின்றன. கறை ரத்தக் காலடிகளையே பதித்துவரும் பாழ்பட்ட உலகிற்கு, பொற்புப் பாதம் பதிக்க பாடம் எடுக்கும் கனடாவை வாழ்த்துவதென்பது பெற்ற தாயை வாழ்த்துவதற்குச் சமமானது.

அப்படியான கனடாவைப் பாராட்டுவதென்பது சொர்க்கத்தையே பாராட்டுவதைப் போல பரவசமானது. இந்தக் கட்டுரையில் நான் கனடாவைப் பற்றி எழுதி இருப்பவை கொஞ்சமோ கொஞ்சம்தான்.

ஒரு டொரோண்டோ வாழ் தமிழனாக இன்றைய என் மனம் போன போக்கில் எந்தவித ஒழுங்கையும் கடைபிடிக்காமல் பெரிதாய் ஏதும் குறிப்புகள் எடுத்துக் கொள்ளாமல் எழுதியவை மட்டுமே இக்கட்டுரையில் இருக்கின்றன.

இக்கட்டுரையை எழுதி முடிக்கும்போது எனக்குள் புதிய வேட்கை ஒன்று உருவானது. கனடாவைப் பற்றி நீண்ட தொடர் ஒன்று எழுதவேண்டும் என்பதுதான் அந்த வேட்கை. எத்தனைதான் எழுதி முடித்தாலும், அது ஒரு தீர வேட்கையாகவே எனக்குள் தொடரும் என்பதும் இப்போதே எனக்குப் புரிந்துபோய்விட்டது.

- கவிஞர் புகாரி - கனடா



Valcarb
VALCARB INDUSTRIAL SUPPLIES LTD.

BORDEN BESSETTE
Territory Sales Manager

1-52 West Beaver Creek Road,
Richmond Hill ON, L4B 1L9

+1 (437) 231-5713
+1 (905) 597-7705 (Office)
bbesette@valcarb.com
www.valcarb.com



SAMSON DAVIS
Business Development

(416) 627-0230

samson.davis@qualitymillfasteners.com

www.qualitymillfasteners.com

435 Flint Rd. North York,
ON M3J 2T7

QM
FASTENERS
QUALITY MILL & FASTENERS



A FAST PRINT
...one stop printing solution

Lowest Price in Town
with **Quality Services**

SAME DAY PRINTING SERVICE AVAILABLE

RUSH SERVICE

SPECIAL OFFERS!
Don't miss our monthly
Contact us for seasonal offers !!!

Design Print Copy Sign

Phone: 416 265 4605 | E-mail: info@afastprint.net | Web : www.afastprint.net
Address : 2703, Eglinton Avenue East, Scarborough, ON M1J 1R4

Summer Picnic 2023



Panorama India Day 2023



*This Girl Sells
Mortgages*



Nithiyah Aputharajah
Mortgage Advisor
Direct: 416-818-2958

GOPI & ANI TEAM

YOUR TRUSTED REALTORS

BUY, SELL & INVEST CALL US WITH CONFIDENT

Residential/ Commercial/New Condo & Investment

OUR MARKETING WORKS!!!



Free Home Evaluation



Free Professional Photos
& Virtual Tour



Help with Mtg, Inspection
& Lawyer



Free Home Staging



Full time Agent



Daily Marketing until Sold



Free MLS Services



Social Media Camp



Competitive Commission
Packages

TOP 5% Sales Rep in Canada



ANI
ANITHA GOIKRISHNA
Real Estate Broker

GOPI
S.GOIKRISHNA
Real Estate Broker

416.875.7530 / 647.205.2545

www.forallrealestate.com

gopianiteam@gmail.com



HomeLife/Future Realty Inc., Brokerage

Independently Owned And Operated

Bus: 905.201.9977

SKM SURESH

KANGAYAMPALAYAM MANIAN

BROKER

ONTARIO'S BEST BROKER

Experienced, Professional,
Client Focused RE/MAX Real Estate Broker

SURESH HAS EXTENSIVE EXPERIENCE IN CUSTOMER SERVICE AND REAL ESTATE AND HAS ACHIEVED SPECIALIST CERTIFICATIONS IN ACCREDITED BUYER'S REPRESENTATIVE AND REAL ESTATE NEGOTIATION EXPERT. AS A CERTIFIED SELLER, HE BRINGS A WEALTH OF KNOWLEDGE AND EXPERTISE TO THE REAL ESTATE MARKET, ENSURING A SEAMLESS AND SUCCESSFUL TRANSACTION FOR THE CLIENTS. HE IS DEDICATED TO HELPING HIS CLIENTS ACHIEVE THEIR REAL ESTATE GOALS, WITH A FOCUS ON HONESTY, PROFESSIONALISM, AND CUSTOMER SATISFACTION.



WE'RE HAPPY TO SPONSOR TNSCS'S MEGA WINTER FESTIVAL 2023

75⁺ DEALS

KITCHENER WATERLOO CAMBRIDGE
BRANTFORD MISSISSAUGA TORONTO
AJAX OSHAWA HAMILTON
LONDON TILLSONBURG INGERSOL
ST.THOMAS, LONDON, WINDSOR WELLAND
ELMIRA AND GUELPH

CONTACT

647-901-7116

info@sureshkangayam.com

www.sureshkangayam.com



SCAN FOR MORE

